

# சக்தி சங்கமம்



மங்களபுரி டைம்ஸ் - பிரதி செவ்வாய் கிழமை

30- மார்ச் - 2021  
கமலம்-1, இதழ் -46



## 108 சக்தி பீட ஆலயம், மங்களபுரி, கண்ணன்தாங்கல்.

உலகம் பரவிய மதம் - ஸ்ரீ மஹா பெரியவா அருளியது. ஆக ரொம்ப ஆதியில் உலகமெங்கும் வேத மதமே இருந்தது ஒரு நிலை அப்புறம் அங்கங்கே புதிய மதங்கள் ஏற்பட்டது ஒரு நிலை, பிறகு அங்கங்கே உள்ள புதிய மதங்கள் அழிந்து கிறிஸ்துவம் இஸ்லாம் பௌத்தம் இவை மட்டுமே பரவிய ஒரு நிலை, பிறகு மறுபடி வேத மதமானது ஹிந்து மதம் என்றழைக்கப்பட்டு செல்வாக்கோடு கீழ்த்திசைநாடுகளில் ஜீவ களையுடன் ஏற்பட்டது ஒரு நிலை. இந்த காலத்தில் தான் அங்கோர்வாட், பேராபுதார், ப்ரம்பானன் போன்ற பெரிய தமிழ்நாடு கோவில்கள் அங்கங்கே எழும்பின. அப்போதுதான் திருப்பாவையும் திருவெம்பாவையும் அங்கே சென்றன. (தொடரும்)

**சக்தியை போற்றுவோம்- முக பஞ்சசதீ ஆர்யா சதகத்திலிருந்து அடுத்த ஸ்லோகத்தை பாப்போம். ஸ்லோகம்:**

பஞ்சசர சாஸ்த்ரபோதன பரமாசார்யேண திருஷ்டிபாதேன காஞ்சிஸ்மினி குமாரி காசன மோஹயதி காம ஜேதராம்||

**பொருள்:**

சிருங்கார சாஸ்திரத்தை கற்பிப்பதில் சிறந்த ஆச்சாரியனாக தேவி காமாக்கி இருக்கிறார் எப்படி? ஒரு காலத்தில் காமனை எரித்தார் தன்னுடைய அக்னி நேத்திரத்தால் பரமேஸ்வரன் ஆனால் தேவியோ தன் சந்திர நேத்திரத்தால் அம்ருதத்தை பொழிந்து பஞ்சபாணனான மன்மதனை உண்டாக்கினாள். அன்னையின் கண்கள் பரமேஸ்வரரையே மோஹமடையும்படி செய்து விட்டது.

ஒரு பக்கம் சிருங்காரத்தை கற்பிக்கும் ஆச்சாரியனாகவும் மறுபுறம் மோகூதத்தை அளிக்கும் ஞானாம்பிக்கையாகவும் தேவியே இருக்கிறார் (தொடரும்)

சக்தி பீடம் 46: ரமணா தேவி, ராம தீர்த்தம்.

பகவான் வேத வ்யாஸர் குறிப்பிட்ட 46 வது சக்தி பீடம் ஆந்திர மாநில விஜய நகரம் மாவட்டத்தில் உள்ள ராமதீர்த்த சேஷத்திரம் அங்கே தூர்கா குகையே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அங்கே சக்தி பீட ஆலயம் தற்போது இல்லை. அன்னை நின்ற கோலத்தில் நான்கு கரங்களுடன் சேவை சாதிக்கிறார். மேல் இரு கரங்களில் சிவலிங்கம் மற்றும் விநாயகர் விக்ரஹங்களையும், கீழ் இரு கரங்களில் ஏட்டு சுவடி மற்றும் வர ஹஸ்த முத்திரையைத்தாங்கியுள்ளார் ஏந்தியுள்ளார்.

இல்லற வாழ்வில் போகத்தை அளிக்கும் தேவி இவர்

மங்களபுரியில் உலக மக்கள் கொடிய கொரானா துயரிலிருந்து விடுபெற 27 நாட்கள் தொடர் நகூத்திர யாகம் மற்றும் விசேஷ நிகழ்ச்சிகள் 14-மார்ச்-21 முதல் 09-ஏப்-21 வரை நடை பெறுகிறது பக்தர்கள் பங்குபெற்று பயன் பெற அழைக்கிறோம்

**ஸ்ரீ குருஜியின் அம்ருதவாணி - குரு மஹிமை**

- ❖ இந்த கலிகாலத்தில் பகவானை அடைய சுலபமான ஒரே வழி நாமஸ்மரணம் ஒன்றுதான் வேறெந்த சாதனையும் வேண்டாம்.
- ❖ குருவை ஆஸ்ரயித்து அந்த சத்சங்கத்தின் மூலம் பகவத் குணங்களை கேட்டு குருவிடம் முறையாக மந்திர ஜபம் பெற்று பகவானின் நாமத்தை ஸ்மரணம் செய்தாலே போதும் நாம் முக்தி அடைந்துவிடலாம்.
- ❖ அந்த நாமம் அவரவருடைய இஷ்ட தெய்வத்தின் நாமமாக இருக்கலாம் அல்லது குருவே பகவான் என்று குருவின் நாமமாக இருக்கலாம்.
- ❖ எவர் நமக்கு குருவாக அமைகிறாரோ அவர் பகவானால் நமக்கு அனுப்பப்பட்டவர் என்று அறிய வேண்டும்.

**தெரிந்த மஹான் தெரியாத தகவல் - ஸ்ரீ அகஸ்தியர்**

- ❖ அன்னை பராசக்தியின் நாமங்கள் கோடி கோடி அவற்றில் முத்தான 1000 நாமாக்களை மக்கள் அறிய அன்னை சித்தம் கொண்டார். இந்த ஆயிரம் நாமாக்களை (சஹஸ்ரநாமத்தை) அறிய விரும்பிய அகஸ்தியர் தனக்கு போதிக்கும்படி ஸ்ரீ ஹயக்ரீவரை கேட்டுக்கொண்டார். ஏன் ஹயக்ரீவரிடம்? ஏனென்றால் அன்னை பராசக்தியிடம் நேரடி உபதேசம் பெற்றவர் ஹயக்ரீவர்.
- ❖ அப்படிப்பட்ட சிறந்த தேவி உபாசகராகிய ஹயக்ரீவர் "அகஸ்தியரே அன்னையின் தூய பக்தராகிய உமக்கு உபதேசிக்கிறேன் என்று கூறினார்".
- ❖ இன்று உலக மக்கள் பலர் லலிதா சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்கின்றனர் எனில் அதற்கு நாம் அனைவரும் ஸ்ரீ அகஸ்தியர்க்கே பெரிய நன்றியை தெரிவிக்கவேண்டும் என்றே தோன்றுகிறது (தொடரும்)